

## **இரத்தினக்கல், ஆபரண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - 2022**

### **1. நிதிக்கூற்றுக்கள்**

#### **1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்**

இரத்தினக்கல், ஆபரண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று, நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்கள் மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2022 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தினதும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளினதும் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிறுவனத்தின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று என்பன இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

#### **1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை**

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எல்லெழுயூஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

#### **1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்**

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளக்கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவனம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிறுவனத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிறுவனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குப்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு நிறுவனம் அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 நிதிக்கூற்றுக்களிற்கான கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழுக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஜயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிறுவனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்றிறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு அதிகாரசபைக்கு உள்ள ஆற்றல் தொடர்பில்

குறிப்பிடத்தக்க ஜயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்ககையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் ஆணைக்குமுனின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நிறுவனத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிறுவனத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கல்லூரி இணங்கியிருந்ததா என்பதும்,
- நிறுவனத்தின் அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- நிறுவனத்தின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

## 1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

### 1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடனான இணக்கமின்மைகள்

உரிய நியமங்களுக்கான தொடர்புகளுடன் இணக்கமின்மைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
--	--------------------------------	-----------

மீளாய்வாண்டின் இறுதியில் முழுமையாக பெறுமானத் தேய்வு செய்யப்பட்ட போதும் இன்னும் பயன்படுத்தப்படுகின்ற கிரய பெறுமதி ரூபா 53,558,228 ஆன சொத்துக்கள் தொடர்பாக நிதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.	நிறுவனத்தில் இது வரையில் முழுமையாக பெறுமானத் தேய்வு செய்யப்பட்டுள்ள நடைமுறையல்லா சொத்துக்களின் பெறுமதி ரூபா 53,492,401.18 ஆகும். எனினும், இது வரையில் நிறுவனத்தின் சகல	கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
---	--	---

அவ்வாறே இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியமம் 03 இன் பிரகாரம் இந்த சொத்துக்களின் பயன்தரு ஆயுட் காலம் மீண்டும் மீளாய்வு செய்து நிதிக் கூற்றுக்களில் சீராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

நடைமுறையல்லா சொத்துக்களும் வகைப்படுத்தப்பட்டு பதிவேடுகளுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதன் பின்னர் இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியமம் 07 இன் 49 ஆம் பந்தியின் பிரகாரம் சகல நடைமுறையல்லா சொத்துக்களின் தொகுதியும் மீள்மதிப்பீடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நடைமுறையல்லா சொத்துக்களின் சரியான இழிவுப் பெறுமதி நிதிக் கூற்றுக்களில் சமர்ப்பிப்பதற்கு முடியுமாக உள்ளது.

### 1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

#### கணக்காய்வு அவதானிப்புக்கள்

#### முகாமைத்துவத்தின் கருத்துரை

#### பரிந்துரை

(அ) ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களில் உள்ளடக்கப்பட்ட ரூபா 2,301,575 ஆன இரத்தினக் கல் அளவு நான்கு வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் மீள்மதிப்பீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்த இரத்தினக்கல் பெறுமதியில் குறைந்த மற்றும் மாணவர்களுக்கு பட்டை தீட்டப்படாத இரத்திரனக் கல் வகைகளை இனங்காண்பதற்காக வழங்கப்படுகின்ற மாதிரிகளாக இருந்தமையால் 04 வருடங்களை விஞ்சியிருந்தும் மீள்மதிப்பீடு செய்வதற்கு தேவை ஏற்படாதிருந்ததுடன், அந்த இரத்தினக் கல் இருப்புக்களின் தற்போதைய சந்தை விலையின் பிரகாரம் தேவையான சந்தர்ப்பங்களின் போது மீள்மதிப்பீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சரியாக கணக்கு வைத்தல் வேண்டும்.

(ஆ) வங்கி இணக்கக் கூற்றின் பிரகாரம் 2022 திசைம்பர் 31 இல் உள்ளவாறு நேரடியாக வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட பெறுமதி ரூபா

நேரடி வைப்பாக காணப்படுகின்ற பயிற்சி பாடநொறிகளை பின்பற்றுகின்ற மாணவர்களினால் பாடநெறி கட்டணமாக வங்கிக்கு செலவு

நேரடி வைப்புக்களை இனங்காண்பதற்காக முறையான வேலைத்

1,635,470	ஆக
இருந்ததுடன்,	இந்த
மீதியில்	
உள்ளடக்கப்பட்டுள்ள	2020
மற்றும்	2021 ஆம்
ஆண்டுகளின்	போது
வங்கிக்கு	நேரடியாக
வைப்புச்	செய்யப்பட்ட
பெறுமதி	ரூபா 319,710
ஆகவும்	இருந்ததுடன்,
இந்த நேரடி வைப்புக்கள்	
என்ன என்பது தொடர்பாக	
இனங்கண்டு	நிதிக்
கூற்றுக்களில்	
சீராக்குவதற்கு நடவடிக்கை	
எடுக்கப்பட்டிருக்கவில்லை.	

வைக்கப்பட்டுள்ள எனினும்  
 நிறுவனத்திற்கு அந்த வங்கி  
 வைப்பு பத்திரம் சமர்ப்பித்து  
 அதற்குரிய பணப் பற்றுச்  
 சீட்டை பெறாதிருந்த பாடனெறி  
 கட்டணத்தின் பெறுமதியாகும்.  
 இனங்காணப்படாத அந்த  
 வைப்பு இரண்டு வருடங்களை  
 விஞ்சியிருக்கும் போது  
 பணிப்பாளர் சபையின்  
 அங்கீகாரத்துடன்  
 வருமானத்திற்கு எடுப்பதற்கு  
 நடவடிக்கை  
 எடுக்கப்பட்டுள்ளது. இதன்  
 பின்னர் மாணவர்களினால்  
 நேரடி வைப்பாக வங்கிக்கு  
 பணம் செலவு  
 வைக்கப்படுகின்ற போது அந்த  
 வைப்புச் சீட்டில் தேசிய  
 அடையாள அட்டை இலக்கம்,  
 தொலைபேசி இலக்கம் மற்றும்  
 மாணவர் பதிவு இலக்கத்தை  
 உள்ளடக்குவதற்கு  
 மாணவர்களுக்கு ஆலோசனை  
 வழங்குவதற்கு  
 எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன்  
 மூலம் இணக்கம்  
 செய்யப்படாத நேர்  
 அனுப்புதல்கள் எதிர்காலத்தில்  
 குறைத்துக் கொள்வதற்கு  
 முடியுமாக இருக்கும்.

2. நிதி மீளாய்வு  
 2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 5,319,778 நட்டமாக இருந்ததுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் நட்டம் ரூபா 12,105,126 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 6,785,348 அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் பாடதெந்றி வருமானம் ரூபா 11,986,550 இனால் உயர்வடைந்து சென்றமை பிரதான காரணமாக இருந்தது.

### 3. செயற்பாட்டு மீளாய்வு

#### 3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

## கணக்காய்வு அவதானிப்புக்கள் முகாமைத்துவத்தின் பரிந்துரை

மேலதிகமாக	செலுத்தப்பட்ட	இந்த	கணக்காய்வு	அறவிடுவதற்கு
சம்பள	மீதியில்	04	அறிக்கையில்	குறிப்பிடப்பட்ட
உத்தியோகத்தர்களிடம்	இருந்து	04	உத்தியோகத்தர்கள்	நடவடிக்கை
தவணைப் பணமாக	அறவிட	தற்போது	நிறுவனத்தில்	எடுத்தல் வேண்டும்.
வேண்டியிருந்த	போதும்	இருந்து	விலகிச்	சென்ற

அவ்வாறு அறவிடப்படாத ரூபா 466,762 கூட்டுத்தொகையான பணம் உள்ளடங்கியிருந்தது.

உத்தியோகத்தர்களாக இருந்ததுடன், அவர்களுக்கு மேலதிகமாக செலுத்தப்பட்ட சம்பள மீதியான ரூபா 446,761.73 தொகையை அறவிடுவதற்காக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு சட்டமா அதிபர் தினைக்களத்திற்கு இந்த பிரச்சினைகள் அனுப்பப்பட்டுள்ளதுடன், உரிய சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

### 3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

#### கணக்காய்வு அவதானிப்புக்கள்

நிறுவனத்தின் 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறு அங்கீரிக்கப்பட்ட பதிவியணியினர் 136 ஆகவும், உள்ளபடியான பதிவியணியினர் 65 ஆகவும் இருந்ததுடன், 71 பதிவிகள் அதாவது அங்கீரிக்கப்பட்ட பதிவியணியில் 52 சதவீதம் வெற்றிடமாக காணப்பட்டது. இந்த வெற்றிடங்களுக்கு இடையே சிரேஷ்ட நிலையில் பதிவியான பணிப்பாளர் நாயகம் பதவி, பணிப்பாளர் (ஆராய்ச்சி) பதவி வெற்றிடமாக காணப்படுகின்றது. மேலும், ஆராய்ச்சி பணிகளுக்காக அங்கீரிக்கப்பட்ட 29 பதிவிகளில் 24 மற்றும் பயிற்சி பணிகளுக்காக அங்கீரிக்கப்பட்ட 33 இல் 19 வெற்றிடங்களும் காணப்பட்டமை, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவது தொடர்பில் பாதகமான முறையில் தாக்கமளித்திருந்தது.

#### முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

#### பரிந்துரை

எமது நிறுவனத்தில் காணப்படுகின்ற இந்த வெற்றிடம் தொடர்பாக பணிப்பாளர் சபை தீர்மானத்தின் பிரகாரம் கெளரவ அமைச்சர், கெளரவ இராஜாங்க அமைச்சர், கைத்தொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளருக்கு தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரையிலும் உரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கான அங்கீராம் கிடைக்காமையின் அடிப்படையில் இந்த ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கு முடியாதிருந்தது. ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பிரிவுகள் தொடர்பாக தொழில்நுட்ப பதவியணியினரின் பற்றாக்குறை நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி செயற்பாடுகளின் செயலாற்றலுக்காக பாதகமாக தாக்கமளித்திருந்ததை

ஏற்றுக்கொள்கின்றோம்.  
 உதவி பணிப்பாளர்  
 (ரத்னவித்தியா)  
 பதவிக்காகவும் ஆட்சேர்ப்பு  
 மேற்கொள்வதற்கு  
 அங்கீகாரம் கோரப்பட்ட  
 போதிலும், அதற்கான  
 அங்கீகாரம் கிடைக்கப்  
 பெறாதிருந்தமையை சுட்டிக்  
 காட்டுகின்றோம்.

### 3.3 நிதியத்தின் குறைவான பயன்பாடு

#### கணக்காய்வு அவதானிப்புக்கள்

நிறுவனத்தின் இரத்தினபுரி மாவட்ட அலுவலகத்தை நிர்மாணிப்பதற்காக 2016 ஆம் ஆண்டின் போது ரூபா 14,204,402 செலவில் 30 வருட குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட காணியில், நட்பாண்டு வரை உரிய பணிகள் மேற்கொள்ளாமையின் காரணமாக 06 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் அந்த காணி குறைவான பயன்பாட்டுடன் காணப்பட்டது.

#### முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

இந்த காணியில் நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்ட கட்டிடத்திற்கு உரிய 2018.09.04 ஆம் திகதிய எண்ணக்கரு திட்டம் மற்றும் மதிப்பீட்டு கிரய அறிக்கை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் மூலம் தயாரித்துக் கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் அந்த கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக தேசிய திட்டமிடல் தினைக்களத்தின் மூலம் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளை நிறைவேற்றுதல் மற்றும் தேவையான ஆவணங்களை தயாரிப்பதற்காக முன்னாள் காணப்பட்ட அமைச்சான மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் உதவியை பெற்றுக் கொள்வதற்காக முயற்சி எடுக்கப்பட்டிருந்தது. இந்த கட்டிடத்தை நிர்மாணித்து பூர்த்தி செய்யும் நோக்கில் 2021 முதல் 2025 ஜெந்து வருட திட்டமும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன், திட்டமிடப்பட்ட பிரகாரம் அதன் வெளி ஆலோசனைச் சேவை 2021 ஆம் ஆண்டின் போது மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்ட போதும் நிதி ஏற்பாடுகளின் பற்றாக்குறையின்

#### பரிந்துரை

உரிய பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

அடிப்படையில்  
செயல்நடவடிக்கைத் திட்டத்தில்  
உள்ளடக்குவதற்கு  
முடியாதிருந்தது.  
2022.04.26 ஆம் திகதி தேசிய  
வரவு செலவு திட்ட சுற்றுக்கை  
இலக்கம் 03/2022 இன் பிரகாரம்  
அரசு செலவினங்களை  
கட்டுப்படுத்தும் நோக்கில்  
விநியோகிக்கப்பட்ட  
சுற்றுக்கையின் மூலம் புதிய  
கட்டிடத்திற்கான நிதிஏற்பாடு  
வழங்கப்படுவதில்லை எனவும்  
குறிப்பிடப்பட்டிருந்தது.

### 3.4 பெறுகைகள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
<p>நிறுவனத்தின் கணக்கு நடவடிக்கைகளுக்காக 2017 ஆம் ஆண்டின் போது ரூபா 346,035 செலவில் கொள்வனவு செய்யப்பட்ட கணக்கீட்டு மென்பொருள் முறைமை 06 வருடங்கள் கடந்திருந்த போதும் அதில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக அந்த முறைமையை பயன்படுத்தி கணக்கு நடவடிக்கைகள் பேணிச் செல்லப்படாதிருந்ததுடன், இந்த மென்பொருளை பயன்படுத்தும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நாளதுவரையாக்கல் மற்றும் பராமரிப்பு தொடர்பாக சேவை உடன்படிக்கையும் செய்யப்பட்டிருக்கவில்லை.</p>	<p>இந்த கணக்கீட்டு மென்பொருள் முறைமை கொள்வனவு செய்யப்பட்ட அந்தந்த ஆண்டிற்குரிய நிறுவனத்தின் கொடுப்பனவு சீட்டுக்கள், காசு பெறுவனவு பற்றுச்சீட்டுக்கள் ஏனைய நாட்குறிப்புக்களை உள்ளடக்கும் முறைமை நாளதுவரையாக்கப்பட்ட போதும் உரிய முகவர் நிறுவனத்துடன் தொடர்புபடுவதில் குறைபாடுகளின் கணக்கீட்டு மென்பொருளை பயன்படுத்தி கணக்குகளை முடியாதிருந்ததை ஏற்றுக்கொள்கின்றோம். எனினும் எதிர்காலத்தில் உரிய நாளதுவரையாக்கல் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக முகவர் நிறுவனத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டதன் பின்னர் இந்த முறைமையின் ஆகக்கூடிய இயலாவை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>	<p>நிறுவனத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக குறித்துரைத்த காலத்தில் மென்பொருளை நாளது வரையாக்குதல் மற்றும் பராமரித்தல் வேண்டும்.</p>